

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 1,290 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். துரதிஷ்டவசமாக, பிராந்திய நியூ சவுத் வேல்ஸ்-இல் இடம்பெற்ற முதலாவது உயிரிழப்பு உட்பட, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ நாங்கள் இப்போது 6.8 மில்லியன் தடுப்பூசிகளை எட்டியுள்ளோம், அத்துடன் மக்கள் தொகையில் சுமார் 66% ஆனோர் தமது முதலாவது தடுப்பூசி மருந்தளவைப் பெற்றுள்ளனர். இது சிறப்பான விடயம் ஆகும். நோய்த்தொற்றுப் பரவுவதைக் குறைக்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதத்தைக் குறைக்கவும் தடுப்பூசியே சிறந்த வழியாகும். உங்களது தடுப்பூசியை நீங்கள் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து nsw.gov.au-இல் அவசரமாக முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
- ▶ மேற்கு சிட்னி (West Sydney) மற்றும் தென்மேற்கு சிட்னி (South West Sydney) ஆகிய பகுதிகள், தொடர்ந்தும் 80%-க்கும் அதிகமான நோய்த்தொற்றாளர்களைக் கொண்டுள்ளன. உங்கள் பகுதியில் உள்ள பொதுமுடக்க விதிமுறைகளை ([lockdown rules](#)) நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அத்துடன் தயவுசெய்து அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். கில்்ட்ஃபோர்ட் (Guildford), மெரிலேண்ட்ஸ் (Merrylands), ஓபர்ன் (Auburn), கிரீனேக்கர் (Greenacre), யாகூனா (Yagoona), பஞ்ச்பெளல் (Punchbowl), பிளாக்டவுன் (Blacktown) மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள், மிகவும் கவலைகிடமான பகுதிகளுள் அடங்குகின்றன. தயவுசெய்து மிகவும் கவனமாக இருங்கள்.
- ▶ ரான்ட்விக் (Randwick), ராய்ட் (Ryde), மெடோபாங்க் (Meadowbank) மற்றும் மரிக்வில் (Marrickville) போன்ற அண்மையிலுள்ள உள்ளூர் அரசாங்கப் பகுதிகளிலும் (LGAs), உட்புற மேற்கு (Inner West) புறநகர்ப் பகுதிகளிலும் கூட நோய்த்தொற்றாளர்களை எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது. முகக்கவசம் அணிவது மற்றும் உடல் ரீதியான இடைவெளியைப் பேணுவது குறித்து கவனமாக இருங்கள்.
- ▶ மேற்கு நியூ சவுத் வேல்ஸ்-இல் நோய்த்தொற்றாளர்கள் தொடர்ந்தும் உருவாகி வருகின்றனர். தொடர்புபடாத நோய்த்தொற்றுக்களைப் பற்றி நாங்கள் கவலைகொண்டுள்ளோம்.
- ▶ உங்களுக்கு இலேசான அறிகுறிகள் இருந்தாலோ, அல்லது நோய்த்தொற்றாளர் ஒருவருடன் நீங்கள் தொடர்புபட்டு இருந்திருந்தாலோ, தயவுசெய்து பரிசோதனையைச் செய்துகொள்ளத் தயங்க வேண்டாம். நீங்கள் கவலைக்கிடமான ஒரு உள்ளூர் அரசாங்கப் பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், \$320 [test and isolate payment](#)-க்கு நீங்கள் தகுதி பெறக்கூடும்.
- ▶ எமது பாதுகாப்பு முன்னரங்குப் பணியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் செய்யும் வேலைக்கு, அவர்கள் அனைவருக்கும் நன்றி.